

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை பத்திரிகை பேரவையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பேரவையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பேரவையின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது பேரவையை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் பேரவை தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

பேரவையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பேரவையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பேரவை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக சபையின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது

தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் பேரவையின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பேரவையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பேரவையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பேரவை செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
பேரவையின் இறுதி இருப்பு பெறுமதியில் உள்ளடங்கியுள்ள 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் விற்பனை மற்றும் திரும்பப் பெறும் அடிப்படையில் வழங்கப்பட்ட ரூபா 117,866 ஆன புத்தகங்களில் விற்கப்பட்டு	விற்கப்படாத புத்தகங்களை பேரவைக்கு திரும்பி அனுப்புவதற்கும் விற்கப்பட்ட புத்தகங்களுக்கான பணத்தை வசூலிப்பதற்கும் அறிவுறுத்தல்கள்	ஏற்கனவே விற்கப்பட்ட புத்தகங்களுக்கான பணத்தை வசூலிக்கவும், விற்கப்படாத புத்தகங்களை

பெறப்பட்ட பணம் அல்லது வழங்கப்பட்டுள்ளன. மீட்டெடுக்கவும்
 விற்கப்படாத புத்தகங்கள் நடவடிக்கை
 பேரவைக்கு மீளப் எடுக்கப்பட
 பெறப்பட்டிருக்காததுடன் இந்ந வேண்டும்.
 இருப்பு இழப்பு அபாயத்திற்குத்
 தேவையான ஏற்பாடுகள்
 கணக்குகளில்
 செய்யப்பட்டிருக்கவில்லை.
 மேலும், விற்கப்பட்ட
 புத்தகங்களின் பெறுமதி அல்லது
 மீதமுள்ள புத்தகங்களின்
 எண்ணிக்கை பற்றிய தகவல்கள்
 கணக்காய்விற்கு
 சமர்ப்பிக்கப்படவில்லை.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1973 இன் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை அதிகாரச் சட்டத்தின்			
i) 25 ஆம் பிரிவு	தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மின் செய்தித்தாள் வெளியீடு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் அந்த செய்தித்தாள்களின் பதிவுகள் தொடர்பாக அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தப்படுதற்கு பேரவையால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பிரமாணங்கள் திருத்தப்பட்டு வரிசை அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.	சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தம் செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
ii) 26 ஆம் பிரிவு	ஒவ்வொரு செய்தித்தாளினதும் அச்சீட்டாளர் மற்றும் வெளியீட்டாளரினால் அச்சிடப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட ஒவ்வொரு	எதிர்காலத்தில் பெறுகைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இந்த	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வெளியீடு மற்றும் மற்றொரு வழியில்
அச்சொன்று அல்லது செய்தித்தாள்கள்
அச்சின் பிரதியொன்று வழங்கப்படாவிட்டால்,
ஆணையாளரின் செய்தித்தாள் பதிவை
அலுவலகத்திற்கு வழங்கப்பட வழங்குவது குறித்து
வேண்டிய போதிலும் பேரவை பரிசீலிக்கும்
அவ்வாறு என்றும்
மேற்கொள்ளப்படாமையால்
2019 ஆம் ஆண்டு முதல்
2024 ஆம் ஆண்டு வரை
பேரவை செய்தித்தாள்கள்
மற்றும் சஞ்சிகைகளைப்
பெற்றுக் கொள்வதற்கு ரூபா
704,020 ஆன
செலவொன்றை
செலவிட்டிருந்தது.

iii) 30 ஆம் பிரிவு பதிவு செய்யப்படாது பத்திரிகைப் பேரவையை விதிகள் மற்றும்
சந்தைக்கு மறுசீரமைப்பது கட்டளைகள்
வழங்கப்படுகின்ற தொடர்பாக எடுக்கப்பட்டு வகுக்கப்பட்டு
செய்தித்தாள்கள் தொடர்பாக நடவடிக்கைகளைக் செயற்படுத்தப்பட
நடவடிக்கை கருத்தில் கொண்டு, வேண்டும்.
எடுக்கப்படுவதற்கு அதற்கேற்ப புதிய
தேவையான விதிகள் மற்றும் விதிமுறைகள்
கட்டளைகள் வகுக்கப்பட்டு வகுக்கப்படும்.
செயற்படுத்தப்படவில்லை.

(ஆ) 1980 இன் 46 ஊழியர் நம்பிக்கைப் எதிர்காலத்தில் சட்டத்தின் பிரகாரம்
ஆம் இலக்க பொறுப்பு நிதியத்தின் இதுபோன்ற பங்களிப்புகள்
ஊழியர் பங்களிப்புத்தொகை அடுத்து தாமதங்களைத் உரிய திகதியில்
நம்பிக்கைப் வரும் மாதத்தின் இறுதித் தடுப்பதற்கு நடவடிக்கைகள்
பொறுப்பு நிகதி அல்லது அதற்கு முன்பாகவோ நிதியத்திற்கு எடுக்கப்பட்டுள்ளன.
நிதியச் செலுத்தப்பட வேண்டிய போதிலும், உரிய திகதியில்
சட்டத்தின் 16 செலுத்தப்படாததால் 2023
(1) ஆம் ஆண்டின் ஜனவரி
பிரிவு மற்றும் மார்ச் மாதங்களுக்கு
ரூபா 9,705 ஆன
மிகைக்கட்டணமொன்று
செலுத்தப்பட்டிருந்தது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 371,045 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன்,
அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 363,321 ஆகும். அதன் பிரகாரம் நிதி
விளைவுகளில் ரூபா 734,366 ஆன பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. இப்

பின்னடைவிற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்க மானியம் 7 சதவீதத்தினால் குறைவடைந்தமை, ஏனைய வருமானம் 25 சதவீதத்தினால் குறைவடைந்தமை மற்றும் பயன்பாட்டுச் செலவினம் 34 சதவீதத்தினால் அதிகரித்தமை பிரதான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 இனங்காணப்பட்ட நட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு 2022 ஆம் ஆண்டின் சனவரி 04 அன்று வழங்கப்பட்ட ரூபா 34,990 பெறுமதியான டேப் கணினியானது 2025 மே 27 வரை பேரவைக்கு மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை.	இது குறித்து பல சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக புதிய நினைவூட்டலொன்று வெளியிடப்பட்டுள்ளது.	டேப் கணினி விரைவில் பெற்றுக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட பொருட்கள் கணிப்பீட்டின்போது ரூபா 52,250 பெறுமதியான வர்ண அச்சியந்திரமொன்று (Colour Printer) காணாமல் போனதாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 2025 மே 27 வரை இதற்குப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.	ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருப்பின் விசாரித்து தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.	பொறுப்பான தரப்பினரை அடையாளம் கண்டு, இழப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையினால் 2023 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக ரூபா 316,837 பெறுமதியான பாடசாலை உபகரணப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதியில் 33,754 பெறுமதியான 07	ஊடகவியலாளர்கள் இல்லாமையால், இது பல சந்தர்ப்பங்களில் களஞ்சியங்களில் இருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் பேரவை அதிகாரிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.	தேவைகளை முறையாகக் கண்டறிந்து பயனுள்ள பெறுகை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாடசாலை உபகரணப் பெட்டிகள்
மிகுதியாக காணப்பட்டன.

(ஆ) 2023 மே 01 இல் சேவையை
விட்டு வெளியேறிய ஒரு
ஊழியரிடமிருந்து அறவிடப்பட
வேண்டிய இடர்க்கடன் மீதியான
ரூபா 105,277 ஆன பெறுமதியை
2025 மே 27 வரை
அறவிடுவதற்கு பேரவை
தவறியிருந்தது.

இது தொடர்பாக எடுக்கப்பட
வேண்டிய சட்ட நடவடிக்கை
குறித்து வரிசை
அமைச்சினால் சட்டமா
அதிபரிடம்
கோரிக்கையொன்று
வைக்கப்பட்டுள்ளது.

கடனை
அறவிடுவதற்கு
தேவையான
முறையில்
பொருத்தமான
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கல்வி மற்றும் பயிற்சி வேலைத்
திட்டங்களை மேம்படுத்துவது
பேரவையின் நோக்கமாக
இருந்த போதிலும், 46
டிப்ளோமா கற்கைநெறிகள்,
பயிற்சி வேலைத் திட்டங்கள்,
செயலமர்வுகள் மற்றும் ஏனைய
வேலைத்திட்டங்களுக்காக ரூபா
2,670,000 ஆன ஏற்பாடு
ஒதுக்கப்பட்டிருந்த போதிலும்,
ரூபா 735,832 செலவில் 29
வேலைத் திட்டங்கள் மட்டுமே
நடாத்தப்பட்டிருந்தன.

முகாமைத்துவத்தின்

கருத்துரை

குறிப்பிட்ட தீர்மான
முடிவுகளை எடுப்பதற்கு
முடியாதிருந்தமையால்
செயலமர்வுகளை நடாத்த
முடியவில்லை.

பரிந்துரை

பாதீடு மற்றும்
செயல்
நடவடிக்கைத்
திட்டத்தின்படி
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

இலங்கை பத்திரிகை
பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட
பதவியணி 21 ஆக
இருந்தபோதிலும்,
மீளாய்வாண்டின் இறுதியில்
உள்ளபடியான பதவியணி 10
ஆக இருந்ததுடன்
வெற்றிடங்களின் எண்ணிக்கை
11 ஆகும். இந்த நிலைமை
பேரவையின் செயற்பாட்டு
நடவடிக்கைகளை
மேற்கொள்வதில் மோசமாகப்
பாதித்திருந்தது.

முகாமைத்துவத்தின்

கருத்துரை

இது தொடர்பாக,
முகாமைத்துவ சேவைகள்
திணைக்களத்திடம் மற்றும்
பிரதமரின் மேற்பார்வையின்
கீழ் நியமிக்கப்பட்ட
குழுவிடமும், பல
சந்தர்ப்பங்களில் வரிசை
அமைச்சினால் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

பணியாளர்களின்
தேவைக்கேற்ப
ஆட்சேர்ப்பு
துரிதப்படுத்தப்பட
வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பு மற்றும் நல்லாளுகை
4.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(2) பிரிவு மற்றும் 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பொது முயற்சிகளுக்கான செயற்பாட்டுக் கையேட்டின் பிரிவு 6.6 இன் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்த 02 மாதங்களுக்குள் அதாவது 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் சபையினால் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2025 மார்ச் 17 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	இறுதிக் கணக்குகளை சமர்ப்பிப்பதற்கு மேலதிக நாட்கள் கோரப்பட்டுள்ளதாக.	கணக்குகள் குறிப்பிட்ட திகதிக்குள் சமர்ப்பிக்கப் படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.2 ஆண்டறிக்கை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.	2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இறுதி அச்சீட்டிற்காக அரச அச்சகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.	குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆண்டறிக்கை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4.3 வருடாந்த செயல் நடவடிக்கைத்திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவைச் சட்டத்தின் 8(6) பிரிவு , செய்தித்தாள்களின் பயன்பாடு மற்றும் செய்தித்தாள்களின் தேவைகள் குறித்து ஆராய்ச்சி நடத்துவதே பேரவையின் நோக்கமென குறிப்பிடுகின்ற போதிலும் , 2024 ஆம் ஆண்டுக்கான செயல் நடவடிக்கைத்	சம்பந்தப்பட்ட ஆண்டில் பணிப்பாளர் குழுவை நியமிப்பது தொடர்பாக நிச்சயமற்ற தன்மைகள் இருந்ததாக.	பேரவை அதன் நோக்கங்களுக்கு இணங்கி செயற்பட வேண்டும்.

திட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை, மேலும் மீளாய்வாண்டில் பேரவை இது தொடர்பாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

(ஆ) மீளாய்வாண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் 200 செய்தித்தாள்களைப் பதிவுசெய்து ரூபா 500,000 செய்தித்தாள் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பேரவை எதிர்பார்த்திருந்த போதிலும், மீளாய்வாண்டில் 149 செய்தித்தாள்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் ரூபா 399,000 ஆன தொகை செய்தித்தாள் கட்டணமாக பேரவைக்கு கிடைத்திருந்தது.

வருடத்திற்கு ஒரு சில முறை மட்டுமே வெளியிடப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் தற்போது பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியிடப்படுவதில்லை.

யதார்த்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதுடன் திட்டத்திற்கு ஏற்ப இலக்குகளை அடைய வேண்டும்.